1973 நவம்பர் 27] [டாக்டர் மு. கருணாநிதி]

ஆகியோர் இன்று காலை 10-40 மணி அளவில் பார்வையாளர் மாடத்திலிருந்து கோஷங்களைக் கூறிக்கொண்டு, துண்டறிக்கைகளைச் சட்டப் பேரவைக்குள்ளே வீசியெறிந்தனர். இச்செயல் பேரவையை அவமதிக்கும் பெருங் குற்றமாதலால் கண்டிக்கத் தக்கது. இருப்பினும் அவர்கள் செயலை இப்பேரவை மன்னித்து விடுகிறது".

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப் பட்டது.

டாக்டர் எச். வி. ஹாண்டே : விவாதத்தில் பங்கு வேண்டும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அவர்கள் மன்னிக்கப்படுகிறார்கள்.

(8) நடைமுறைக் கேள்விகள்.

அரசினர் தீர்மானத்தின்மீது பேச வாய்ப்பு அளிக்கப்படாமை குறித்து.

திரு. கே. டி. கே. தங்கமணி : பாயின்ட் ஆப் ஆர்டர் சார்.

டாக்டர் எச். வி. ஹாண்டே : பாயின்ட் ஆப் ஆர்டர் சார்.

திருமதி த. ந. அனந்தநாயகி : பாயின்ட் ஆப் ஆர்டர் சார்.

திரு. கு. காமாட்சி : தலைவரவர்களே, . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : தீர்மானம் நிறைவேறியாகி விட்டது.

டாக்டர் எச். வி. ஹாண்டே : தீர்மானத்தைக் கொண்டுவந்தால் எங்களுக்குப் பேசுவதற்கு உரிமை உண்டா இல்லையா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. கே. டி. கே. தங்கமணி அவர்கள் பாயின்ட் ஆப் ஆர்டர் எழுப்பியிருக்கிறார்கள். நீங்களே பேசிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம் ? அவர் சொல்லி முடியட்டும்.

THIRU K. T. K. TANGAMANI : On a point of Order, Sir. A resolution has been moved by the Hon. Chief Minister.

டாக்டர் எச். வி. ஹாண்டே : பாயின்ட் ஆப் ஆர்டர் சார்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. தங்கமணி அவர்கள் பேசி முடிக்கட்டும்.

THIRU K. T. K. TANGAMANI: This matter has not come up before the Business Advisory Committee. It is open to hon. Members to express their opinions. Some of us wanted to catch your eye. I request you to allow a number of members to speak on this particular motion so that we could have an opportunity to express our views. But before we could express our views, the matter has been put to vote. My point of order is, the motion cannot *suo motu* be put to vote.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உறுப்பினர்கள் பேச வேண்டுமானால் அவர்களுடைய கருத்தை பேரவைத் தலைவருக்குத் தெரிவித்தால், பேரவைத் தலைவர் விரும்பினால்தான் பேசலாம்.

THIRU K. T. K. TANGAMANI: The same mistake was committed previously. This is an important occasion. On such occasions, members should be allowed to express their opinions. It is not taking of vote alone. Even on the last occasion when a motion was made by the Hon. Leader of the House, he said that that particular person who had committed the offence should be given punishment and when the sentence was 15 days, some of us wanted to say that it was excessive and we wanted it to be reduced to one day. But we were not given the opportunity to speak when the motion was before the House. Let the same should happen again, I say that it is not proper to put it to vote immediately. You can call leaders of parties or whomsoever you like from different parties so that there could be a fuller discussion on this.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பதற்கு விடுவதற்குமுன் உறுப்பினர்கள் பேரவைத் தலைவரின் கவனத்தை ஈர்த்து இதிலே பேசவேண்டுமென்று கருத்து தெரிவித்திருந்தால் பேசியிருக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு மறுபடியும் விவாதம் தொடங்க முடியாது.

THIRUMATHI T. N. ANANDANAYAKI: We were all rising in our seats and wanted to catch your eye. But you just put it to vote. It is completely depriving our privilege. We want this resolution to be discussed.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: ஓட்டெடுப்பு முடிந்தபிறகு முடியாது. அப்படிச் செய்தால் அது தவறான முன்மாதிரியாக வந்துவிடும். வாக்கெடுப்பு எடுத்து முடிந்த பிறகு மறுபடியும் தீர்மானத்திலே பேசுவது முடியாது.

1973 நவம்பர் 27]

திருமதி த. ந. அனந்தநாயகி: நாங்கள் அனுமதிக்கப்படாமலேயே வாக்கெடுப்பு எடுத்தால் எங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? இந்த மாதிரி சட்டமன்றத்தை நடத்தினுல் எதிலும் பங்கு கொள்ள முடியாத நிலே ஏற்பட்டுவிடும்.

டாக்டர் எச். வி. ஹாண்டே: என்னுடைய பாயிண்ட் ஆப் ஆர்டர் என்னவென்ருல் ஒரு தீர்மானத்தை இப்பொழுது முதலமைச்சரவர்கள் கொண்டு வந்தார்கள், பிரேரேபித்தார்கள். தயவு செய்து எந்தவிதமான உணர்ச்சியுமில்லாமல் நான் கூறும் கருத்தை முதலமைச்சரவர்கள் கூர்ந்து கவனித்தால் நல்லது, இந்த அவையின் 'லீடர் ஆஃப் தி ஹவுஸ்' கவனித்தால் நல்லது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். இப்படிக் கொண்டுவருவார்கள் என்று எனக்கு முன்பே நன்ருகத் தெரியும். அப்பொழுதுகூட, கொண்டு வருவதற்குமுன்பு எனக்கு இதில் பேசுவதற்கு வாய்ப்பு வேண்டுமென்று கேட்டேன். ஆனல் எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லே. அதற்குப் பிறகு தீர்மானத்தைக் கொண்டுவரும் நேரத்தில் எழுந்து, மைக் இல்லாமல் எவ்வளவு கத்த வேண்டுமோ அவ்வளவும் கத்தினேன்.

அப்போதும் உங்களுடைய கவனத்தை என்னுல் ஈர்க்க முடியவில்லே. ஒரு தீர்மானத்தை அமைச்சர்களோ, உறுப்பினர்களோ கொண்டு வருகிற நேரத்தில் அதன் மீது பேச வேண்டுமென்பதற்காக எழுந்து நிற்கிருேம். ஏற்கனவே, திரு. தங்கமணி அவர்கள் சொன்னது போல் அதன் மீது எங்களுடைய கருத்தைச் சொல்ல வேண்டும். மாணவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. மாணவர்கள் தூண்டிவிடப்பட்டிருக்கிருர்கள் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதைச் சொல்ல எழுந்து நின்றேன். பல தடவை கேட்டேன். அந்தத் தீர்மானம் வந்த வுடனேயே எவ்வளவுதான் எழுந்து நின்ருலும் கூட, எவ்வளவு தான் கத்தினுலும் கூட வாய்ப்புத் தராமல் 'கபக்' என்று தீர்மானத்தை போடுகிறேன் என்று வாக்கெடுப்புக்கு விட்டுவிட்டார். இப்படி விட்டால் எங்களுடைய நிலேமை என்ன? நாங்கள் இந்த அவையில் எப்படி ஃபங்ஷன் பண்ண முடியும்? இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த நேரத்தில் நாங்கள் எவ்வளவு பேர் எழுந்து நின்ருேம்? கத்திச் சொன்னேம்? அப்போதும் கூட வாய்ப்புத்

தராமல் 'ஃபெய்ட் அக்காம்ப்ளி' ஆக முடிந்து விட்டது என்று சொல்லுகிறீர்கள். இங்கு உறுப்பினர்கள் செயல்பட முடியாத நிலைமையை உண்டாக்கக்கூடிய சூழ்நிலை எற்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

திரு. ஜே. ஜேம்ஸ் : ஆன் எ பாயின்ட் ஆப் ஆர்டர் சார். தலைவர் அவர்களே, முதலமைச்சர் அவர்கள் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்து முன்மொழிந்தார்கள். இந்த அவையில் இருக்கும் அங்கத்தினர்கள், குறைந்தபட்சம் அவையில் இருக்கும் எல்லாக் கட்சித் தலைவர்களும் அந்தத் தீர்மானத்தின்மீது பேசுவதற்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஒருவேளை டாக்டர் ஹாண்டே அவர்கள் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்ததால் மற்றவர்கள் கையை உயர்த்தியபோது பார்க்காமல் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்து விட்டீர்கள் போலிருக்கிறது. எங்களுடைய கருத்துக்களையும் கூறுவதற்கான வாய்ப்பளிக்க வேண்டிய முக்கியமான தீர்மானம் அது. இதன் மீது எங்களுக்கும் பேச உரிமை அளிக்க வேண்டும். முதலமைச்சர் அவர்கள் பேசும்போது மாணவர்களை மன்னித்து விட்டு விடுவதாகச் சொன்னார்கள். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதுதான் எதிர்க்கட்சியினருடைய கருத்தும். இன்று நடைபெற்றது ஆளும் கட்சி மட்டுந்தான் மாணவர்களை மன்னிக்க வேண்டுமென்று கூறியது போலும் மற்றவர்களுக்கு இதில் கருத்தே இல்லாதது போலும் இருக்கிறது. இந்த முறையில் மேலும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இதுபோன்ற நிகழ்ச்சி முன்பு ஒருமுறை நடந்து அவை முன்னவர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் தண்டிக்க வேண்டுமென்று சொல்லு கின்ற அளவுக்கு இருந்தது. (டாக்டர் எச். வி. ஹாண்டே: அப்போதும் நான் எழுந்தேன்) தண்டிக்க வேண்டுமென்ற தீர்மானம் வந்தபோதே விவாதம் இல்லாமல் தீர்மானம் நிறைவேறி இருக்கிறது. இப்போது மன்னிக்க வேண்டுமென்ற தீர்மானம் வந்த காரணத்தால் இதையொட்டி விவாதம் இருக்காது என்ற அளவில் முடிந்திருக்கிறது. இதிலே எந்தவிதமான பாயின்ட் ஆப் ஆர்டரும் இல்லை.

1973 நவம்பர் 27]

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: ஆன் எ பாயின்ட் ஆப் பர்சனல் எக்ஸ்பிளனேஷன் . . .

பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தின்மீது அறிக்கை அளிக்கின்ற நேரத்தில் பேசும்போது 'உரிமைச் சீட்டைக் கொடுத்தவர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள் என்றும், காலையிலிருந்து இதுவரை அ.தி.மு.க.-வினர் இதுபோன்ற சதி வேலைகளை நடத்தியிருக்கிறார்கள் என்றும் கூறினர் . . .

திரு. நா. வீராசாமி: சொல்லாததை எல்லாம் சொன்னதாகச் சொல்வது எப்படி முறையானது?

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: இந்தச் சபை நடவடிக்கைக் குறிப்பைப் பார்த்தால் விவரமாகத் தெரியும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உங்களைப் பார்த்து ஏதேனும் சொல்லியிருந்தால் பர்சனல் எக்ஸ்பிளனேஷன்—தன்னிலை விளக்கம் என்பதன் கீழ் வரும்.

இப்போது திரு. காமாட்சி பேசுவார்.

(4) 1973-74-ம் ஆண்டுக்கான செலவுகுறித்த முதல் துணை நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் (தொடர்ச்சி).

திரு. கு. காமாட்சி: பேரவைத் தலைவர் அவர்களே, முதன் முறையாக இந்த மாமன்றத்திலே மாமன்றத்தின் பெருமைக்கு மாசு ஏற்படும் வகையிலே, அண்மையில் நடந்த நிகழ்ச்சியிலே மாசு ஏற்படுத்தியவர்கள் மாணவர்கள் என்ற காரணத்தால் மிகப் பெருந்தன்மையோடு அவர்களை மன்னிக்க வேண்டும், மன்னித்து விடுவோம் என்று . . .

THIRU K. M. SUBRAMANIAM: On a point of order, Sir.

THIRUMATHI T. N. ANANDANAYAKI: On a point of order, Sir.

THIRU K. M. SUBRAMANIAM: On a point of order. You have already given a ruling and that ruling completes the Resolution. (Interruption) What is the fun of again reopening and speaking on the